

உடனடி வெளியீட்டுக்காக

**ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது சவுத் ஃப்ளெட்சர்'ஸ் ஸ்போர்ட்ஸ்ஃப்ளெக்ஸ் (South Fletcher's Sportsplex) இல் ஒரு இளைஞர் சமுதாய கூடுமிடம் கட்டுவதற்கான நிதி முதலீட்டினை, கூட்டு மற்றும் மாகாண அரசுகளிடமிருந்து பெறுகிறது**

ப்ராம்ப்ட்டன், ON (மார்ச் 5, 2021) – இன்றைய தினம், மேயர் பேட்ரிக் ப்ரவுன்; ப்ராம்ப்ட்டன் நகர கவுன்சிலர்கள்; உள்கட்டமைப்பு மற்றும் சமுதாயங்களுக்கான கூட்டமைப்பு அமைச்சராகிய மேதகு கேத்தரீன் மெக்கன்னா அவர்களின் சார்பாக ப்ராம்ப்ட்டன் தெற்கு பாராளுமன்ற உறுப்பினராகிய சோனியா சித்து; ஒன்ட்டேரியோவின் உள்கட்டமைப்பு அமைச்சராகிய மேதகு லாரீ ஸ்காட் அவர்கள் சார்பாக ப்ராம்ப்ட்டன் தெற்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினரும் சிறு வணிகம் மற்றும் அரசு பணியகங்களில் பணிகள் தேக்கமடைதலைக் குறைப்பதற்கான இணை அமைச்சராகிய மேதகு ப்ரம்மீத் சர்க்காரியா; மற்றும் ப்ராம்ப்ட்டன் மேற்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினராகிய அமர்ஜோத் சாந்து ஆகியோர் சவுத் ஃப்ளெட்சர்'ஸ் ஸ்போர்ட்ஸ்ஃப்ளெக்ஸ் (South Fletcher's Sportsplex) இல் ஒரு இளைஞர் சமுதாய கூடுமிடம் (மையம்) கட்டுவதற்கான நிதி முதலீடு பெறுவது பற்றி அறிவித்தனர்.

கனடா நாட்டில் முதலீடு செய்வதற்கான திட்டத்தின்படி, சமூக, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு உள்கட்டமைப்புக்கான நிதியம் (CCRIS) மூலமாக, \$565,000 தொகையை கனடா அரசு முதலீடு செய்கிறது. அதே சமயத்தில், ஒன்ட்டேரியோ அரசு \$ 470,786 தொகையை வழங்குகிறது, மற்றும் ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் \$376,714 தொகையை இந்த திட்டத்திற்கு வழங்குகிறது.

சவுத் ஃப்ளெட்சர்'ஸ் ஸ்போர்ட்ஸ்ஃப்ளெக்ஸில் உள்ள சமூக இளைஞர் மையமானது, இளைஞர்கள் சார்ந்த திட்டங்கள், சேவைகள் மற்றும் செயல்பாடுகளில் பங்கேற்க பாதுகாப்பான மற்றும் அணுகக்கூடிய இடத்தை ப்ராம்ப்ட்டன் இளைஞர்களுக்கு வழங்கும். சவுத் ஃப்ளெட்சர்'ஸ் ஸ்போர்ட்ஸ்ஃப்ளெக்ஸில் ஏற்கெனவே இருக்கும் சில அறைகள் இளைஞர்களின் செயல்பாடுகள் மற்றும் வளங்களை வெளிக்கொணர்வதற்கான திறந்த மனம் கொண்ட பிரத்யேக இடமாக மாற்றப்படும், .

இளைஞர்களை மையமாகக் கொண்ட இடங்களுக்கான அணுகலை அதிகரிக்கச் செய்வதே ப்ராம்ப்ட்டன் நகரின் [புங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கிற்கான மாஸ்டர் திட்டத்தின்](#) ஒரு அங்கமாகும். ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது, - சவுத் பிளெட்சரின் ஸ்போர்ட்ஸ் பிளெக்ஸ் மற்றும் செஞ்சரி கார்டன்ஸ் பொழுதுபோக்கு மையம் – ஆகிய இரண்டு பொழுதுபோக்கு மையங்களை சமூக இளைஞர் மையங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது; இதன்மூலம் இளைஞர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வரவேற்கத்தக்க இடங்களை வழங்குகிறது; நகரம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்குத் தேவையான சேவைகள் மற்றும் செயல்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான ஒரே ஒரு கடை போல செயல்படுகிறது. .

குடியிருப்பாளர்கள் மற்றும் வளர்ச்சியில் பங்கேற்போர் அடங்கிய [நகரின் ஆலோசனை செய்முறையில்](#) கிடைக்கும் உள்ளீடுகளின் மூலமாக, சமூக இளைஞர் மையங்களுக்கான வடிவமைப்பு செயல்முறை 2021 குளிர்காலத்தில் தொடங்கும்.

### இளைஞர்களுக்கு பிரியமான வகையில் சமுதாய அங்கீகாரப் பெயர்

2020 மார்ச் மாதத்தில், ப்ராம்ப்டன் நகரம் இளைஞர்களுக்குப் பிரியமான பிளாட்டினம் நிலை என்னும் வகையில் சமுதாய அங்கீகார நற்பெயரை பிளே ஒர்க்ஸ் (Play Works) அமைப்பிலிருந்து பெற்றது, இந்த ப்ளே வொர்க்ஸ் அமைப்பானது பார்க்ஸ் அண்ட் ரிக்ரியேஷன் ஒன்ட்டேரியோ (Parks and Recreation Ontario) எனும் அமைப்பினால் ஆதரவளிக்கப்படும் அமைப்பாகும். இளைஞர்களுக்கான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை அளிக்கவல்ல வாய்ப்புகளுக்கான சிறந்த அர்ப்பணிப்புக்காக இந்த நகரம் அங்கீகரிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்; மேலும் இந்த ஆண்டு சிறந்த பிளாட்டினம் நிலை அங்கீகாரப் பெயர் பெறும் மூன்று சமுதாயங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் அறிய [இங்கே கிளிக்](#) செய்க.

### லின்க்குகள்

- [ஊடக செய்தியறிக்கை: கனடா மற்றும் ஒன்ட்டேரியோ முதலீட்டு அமைப்பானது ப்ராம்ப்டன் நகரில் இருக்கும் சவுத் ஃப்ளெட்சர்ஸ் ஸ்போர்ட்ஸ்ஃப்ளெக்ஸ்-இல் சமுதாய இளைஞர் மையத்தை உருவாக்கவிருக்கிறார்கள் \(Media Release: Canada and Ontario Invest to Create a Community Youth Hub at South Fletcher's Sportsplex in Brampton\)](#)
- [சமுதாய இளைஞர் மையங்கள் \(Community Youth Hubs\)](#)
- [பூங்காக்கள் மற்றும் பொழுது போக்கிற்கான மாஸ்டர் திட்டம் \(Parks and Recreation Master Plan\)](#)
- [இளைஞர்களுக்குப் பிரியமான வகையிலான சமுதாய அங்கீகாரப் பெயர் \(Youth Friendly Community Designation\)](#)

### அறிஞர் கூற்றுக்கள்

“சவுத் ஃப்ளெட்சர்ஸ் ஸ்போர்ட்ஸ்ஃப்ளெக்ஸில் உள்ள ப்ராம்ப்டன் நகரின் சமூக இளைஞர் மையத்திற்காக, கனடா அரசாங்கமும் ஒன்ட்டேரியோ அரசாங்கமும் செய்கிற முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம். 14 முதல் 29 வயது வரையிலான 130,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் கொண்டபடி, கனடாவின் இளைய நகரங்களில் ப்ராம்ப்டன் நகரமும் ஒன்றாகும். சமூக இளைஞர் மையங்கள் பன்முகத்தன்மையையும் சமத்துவத்தையும் ஊக்குவிக்கும்; புதுமை படைத்தலுக்கான ஈடுபாட்டை உயர்த்தும், மேலும் இளைஞர்களுக்கு பாதுகாப்பான இடங்களை வழங்கும்; அத்துடன் இந்த நகரம் ஆரோக்கியமானது மற்றும் பாதுகாப்பானது என்பதற்கான ப்ராம்ப்டன் நகர கவுன்சிலின் ஆயுட்கால முன்னுரிமை கொண்ட விஷயங்களை மேம்படுத்தும்.”

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்டன் நகரம்*

“ப்ராம்ப்டன் நகர சமூக இளைஞர் மையங்களில் ஒன்றுக்கு, கூட்டாட்சி மற்றும் மாகாண அரசுகள் செய்யும் முதலீடுகள் என்பது, ப்ராம்ப்டன் நகர இளைஞர்களுக்காக, இந்த இடங்களை உருவாக்குவதற்கான எங்கள் பயணத்தில் ஒரு அற்புதமான வளர்ச்சியாகும். நாங்கள் முன்னேறிச் சென்றவாறு இருக்கும்போது,

இளைஞர்களின் குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் சேவைகள் கொண்ட இந்த சுறுசுறுப்பான இடங்களை இளைஞர்களின் ஒத்துழைப்புடன் உருவாக்க நாங்கள் ஈடுபடுகிறோம். ”

- ரொவீனா சான்ட்டோஸ், பிராந்திய கவுன்சிலர் வார்டுகள் 1 & 5; தலைமைப் பொறுப்பு, சமுதாய சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

“வார்டு 4 க்கான கவுன்சிலர்களாக நாங்கள் இருக்கிறோம் என்ற வகையில், ப்ராம்ப்ட்டன் நகரில் இரண்டு இளைஞர் மையங்களை உருவாக்க நகர மற்றும் பிராந்திய கவுன்சிலில் நாங்கள் முறையிட்டோம். இந்த திட்டத்தை முன்னெடுக்கும் மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்களின் இன்றைய முதலீட்டை நாங்கள் வரவேற்கிறோம்; மற்றும், ப்ராம்ப்ட்டன் நகரில் இருக்கும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் இது உருவாக்கும். இந்த பகுதி இளைஞர்களிடமிருந்து இந்த திட்டத்திற்கான அவர்களின் எண்ணங்கள் குறித்து நகர நிர்வாகம் தீவிரமாக கருத்துக்களைக் கோரியிருந்தது; மேலும் சவுத் ஃப்ளெட்சர்’ஸ் ஸ்போர்ட்ஸ்ப்ளெக்ஸில் இளைஞர் மையத்தை உருவாக்கும்போதும் அவர்களின் கருத்துக்களைக் கேட்க நாங்கள் எதிர் பார்த்து காத்திருக்கிறோம்.”

- மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர் வார்டுகள், வார்டுகள் 3 & 4; மற்றும் ஜெஃப் பவ்மன், நகர கவுன்சிலர், வார்டுகள் 3 & 4, ப்ராம்ப்ட்டன் நகரம்

“எங்கள் இளைஞர்களின் குறிப்பான தேவைகளுக்கு ஏற்ப, இளைஞர்களுக்கான இந்த இடங்களைத் திட்டமிடுவதற்கும் வடிவமைப்பதற்கும் நகர ஊழியர்கள் அர்ப்பணித்துள்ளனர்; மற்றும் சவுத் ஃப்ளெட்சர்’ஸ் ஸ்போர்ட்ஸ்ப்ளெக்ஸில் சமூக இளைஞர் மையத்தை உருவாக்க, இந்த முதலீடுகள் எங்களுக்கு துணைபுரியும். எங்கள் இளைஞர்களுக்கேயான குறிப்பிட்ட இடங்களை நிறுவுவதற்கு வளர்ச்சியில் பங்கெடுப்பவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதையும் எங்கள் இளைஞர்களுடன் ஈடுபடுவதையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்.”

- டேவிட் பேரீரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

“பொழுதுபோக்கு மையங்களில் முதலீடு செய்வது என்பது மக்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் ஊக்குவிக்கிறது; மற்றும் மக்கள் வாழவும், வேலை செய்யவும் மற்றும் குடும்பங்களை உயர்த்தவும் விரும்புகின்றபடியான, அனைவரையும் உள்ளடக்கியவாறான மற்றும் நிலைத்த தன்மை கொண்ட சமூகங்களையும் உருவாக்குகிறது. சவுத் ஃப்ளெட்சர்’ஸ் இளைஞர் மையமானது அனைத்து பின்னணியிலிருந்தும் வருகின்ற ப்ராம்ப்ட்டன் நகர இளைஞர்களும் பங்கேற்கும் வகையில், பாதுகாப்பான பயனளிக்கும் வகையிலான இடமளிக்கும். வழங்கப்படும் பலதரப்பட்ட திட்டங்களும் சேவைகளும் எதிர்கால சமூக மேம்பாட்டிற்கு பங்களிக்கும். கனடா நாட்டின் உள்கட்டமைப்பு திட்டமானது, ஆயிரக்கணக்கான திட்டங்களில் முதலீடு செய்கிறது, நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது, மற்றும் தூய்மையான, மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்குகிறது.”

- உள்கட்டமைப்பு மற்றும் சமுதாயங்களுக்கான கூட்டமைப்பு அமைச்சராகிய மேதகு கேத்தரீன் மெக்கன்னா அவர்களின் சார்பாக ப்ராம்ப்ட்டன் தெற்கு பாராளுமன்ற உறுப்பினராகிய சோனியா சித்து;

“இன்றைய தினம், ப்ராம்ப்ட்டன் நகரின் பொழுதுபோக்கிற்கான இடங்களில் முதலீடு செய்வதன் மூலம், வரவிருக்கும் ஆண்டுகளில் எங்கள் சமூகத்தின் நீண்டகால வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக முதலீடு செய்கிறோம் என அர்த்தமாகிறது. சவுத் ஃப்ளெட்சர்’ஸ் ஸ்போர்ட்ஸ்ப்ளெக்ஸிற்கு வரவிருக்கும் புதிய இளைஞர் மையமானது, எங்கள் இளைஞர்களுக்கு, அவர்கள் கூடுவதற்கான இடத்தையும், எங்கள் சமூகத்தை இணைக்கவும் புதிய இடங்களை வழங்கும்.”

- ஒன்ட்டேரியோவின் உள்கட்டமைப்பு அமைச்சராகிய மேதகு லாரீ ஸ்காட் அவர்கள் சார்பாக ப்ராம்ப்ட்டன் தெற்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினரும் சிறு வணிகம் மற்றும் அரசு பணியகங்களில் பணிகள் தேக்கம்டைதலைக் குறைப்பதற்கான இணை அமைச்சராகிய மேதகு ப்ரம்மீத் சர்க்காரியா;

“சவுத் ஃப்ளெட்சர்’ஸ் இளைஞர் மையம் போன்ற உள்ளூர் பொழுதுபோக்கு வசதி திட்டங்களுக்கு நிதி வழங்கி எங்கள் நகராட்சி கூட்டாளர்களை ஆதரிப்பது என்பது, வலுவான, மகிழ்ச்சியான, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சமூகங்களை உருவாக்க உதவுகிறது. எங்கள் உள்ளூர் பொது உள்கட்டமைப்பிற்கு செய்யப்படும் இந்த முதலீடானது, எங்கள் சமூகம் தொடர்ந்து வளர்ச்சி பெறவும் ப்ராம்ப்ட்டன் நகர இளைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.”

- அமர்ஜோத் சாந்து, ப்ராம்ப்ட்டன் மேற்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

#### ஊடக தொடர்புகள்

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுதிரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)

சண்ட்டால் ஆபெர்ட்டின்

பத்திரிக்கை செயலர்

உள்கட்டமைப்பு மற்றும் சமுதாயங்களுக்கான அமைச்சர் அலுவலகம்

613.941.0660 | [chantalle.aubertin@canada.ca](mailto:chantalle.aubertin@canada.ca)

கிறிஸ்டின் புவோல்ட்

பத்திரிக்கை செயலர்

ஒன்ட்டேரியோவின் உள்கட்டமைப்பு அமைச்சர் மேதகு லாரீ ஸ்காட் அவர்களின் அலுவலகம்

416.454.1782 | [christine.bujold@ontario.ca](mailto:christine.bujold@ontario.ca)

ஸோஃபியா ஸொவ்ஸா-டயஸ்

தகவல் தொடர்பு கிளை

ஓன்ட்டேரியோ உள்கட்டமைப்பு அமைச்சகம்  
437.991.3391 | [sofia.sousa-Dias@ontario.ca](mailto:sofia.sousa-Dias@ontario.ca)

ஊடக உறவுகள்

கனடா உள்கட்டமைப்பு

613-960-9251

கட்டணமில்லா எண்: 1.877.250.7154

மின்னஞ்சல்: [infc.media.infc@canada.ca](mailto:infc.media.infc@canada.ca)

இவற்றில் எங்களைப் பின்பற்றவும்: [Twitter](#), [Facebook](#)

மற்றும் [Instagram](#)

வலைத்தளம்: [Infrastructure Canada](#)